

+2 கணக்குப்பதிவியல் முதல் இடைப்பருவத்தோடு -ஆக 24 சரியான விடை
10 X 1 = 10

- 1.(ஆ)சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் அறிக்கை
2. (இ) முதல்
3. (ஈ) ரூ 110000
4. (ஆ) மொத்த கடனீந்தோர் கணக்கு
5. (ஆ) சொத்து கணக்கு
6. (இ) உபரி அல்லது பற்றாக்குறை
7. (அ) ஒரு சொத்து
8. (அ) சமமான விகிதத்தில்
9. (இ) ஆண்டுக்கு 6%
10. (இ) கடன் மீது வட்டி

ஏதேனும் 5 வினாக்களுக்கு விடையளி 5X2=10

11. முழுமை பெறா பதிவேடுகள்: இரட்டைப்பதிவு முறையின் படி பராமரிக்கப்படாத பதிவேடுகள் முழுமைபெறா பதிவேடுகள் எனப்படும். இதில் ரொக்க கணக்கு மற்றும் ஆள்சார் கணக்குகள் பதியப்படும்.

12. உயில் கொடை: ஒருவரின் உயில் மூலமாக இலாப நோக்கமற்ற சங்கங்களுக்கு அளிக்கப்படும் பரிசு உயில் கொடை ஆகும். இது ஒரு முதலின வரவாகும்.

13. கூட்டாண்மை வரைவிலக்கணம் தருக.

இந்திய கூட்டாண்மை சட்டம், 1932 பிரிவு 4ன்படி கூட்டாண்மை என்பது “எல்லோரும் சேர்ந்தோ அல்லது எல்லோருக்குமாக ஒருவரோ நடத்தும் தொழிலின் இலாபத்தைப் பகிர்ந்து கொள்ள ஒப்புக் கொண்டவர்களிடையே நிலவும் உறவு” ஆகும்.

14. இறுதி முதல் (31.03.2017)	3,50,000
கூட்டுக:- எடுப்புகள்	40,000
	3,90,000
கழிக்க:- கூடுதல் முதல்	70,000
சரிக்கட்டப்பட்ட இ.முதல்	3,20,000
கழிக்க:- தொடக்க முதல்	2,00,000
இலாபம்	1,20,000

15. பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு

விவரம்	தொகை	விவரம்	தொகை
இருப்புக்/கொ	20000	ரொக்க க/கு	60000
கடனாளிகள்க/கு	75000	கடனாளிகள்க/கு	5000
		இருப்புக்/இ	30000
	95000		95000

16. சீர்காழி பாடல்கள் வருவாய் செலவினக்கணக்கு

செலவுகள்	தொ	தொ	வரு	உ	உ
எழுதுபொருள் தொ.இ	2600				
கூட்:- நடப்பாண்டில் வாங்கி	6500				
	9100				
கழி:- எழுது.பொ.இறுதி இ	2200				
		6900			

17. பேகத்தின் முதல் மீது வட்டி

தொடக்க முதல் = 50000 x 4/100 = 2000

கூடுதல் முதல் (3 மாதம்) = 10000 x 4/100X3/12 = 100

2100

பாத்திமாவின் முதல் மீது வட்டி

தொடக்க முதல் = 40000 x 4/100 = 1600

கூடுதல் முதல் (8 மாதம்) = 9000 x 4/100 x8/12 = 240

1840

ஏதேனும் 5 வினாக்களுக்கு விடையளி : 5X3=15

18. இலாப நடட அறிக்கை

இறுதி முதல்	145000
கூட்டுக:- எடுப்புகள்	30000
	175000
கழிக்க:- கூடுதல் முதல்	15000
சரிக்கட்டப்பட்ட இ.முதல்	160000
கழிக்க:- தொடக்க முதல்	100000
இலாபம்	60000

19. மொத்தக் கடனாளிகள் கணக்கு

விவரம்	தொகை	விவரம்	தொகை
இருப்புக்/கொ	50000	ரொக்க க/கு	150000
விற்பனை க/கு	190000	உள்நிறுப்பக்க/கு	15000
		வாராக்கடன்க/கு	5000
		இருப்புக்/இ	70000
	240000		240000

மொத்த விற்பனை = ரொக்க விற்பனை + கடன் விற்பனை

140000 + 190000 = 330000

20. காரைக்குடி விளையாட்டு இருப்புநிலைக்குறிப்பு

பொறுப்புகள்	தொ	தொ	சொத்து	தொ
வி போட்டி நிதி தொ	90000		தொடர்	90000
கூட்:- முதலீடு மீ வட்	9000		வி.போ.	
	99000		முதலீடு	
கூட்:- வி.போ. நன்கொ	10000			
	109000			
கழி:- வி.போ.செலவு	60000			
		49000		

21. கவிதாவின் எடுப்பு மீது வட்டி

1) ஒவ்வொரு மாதத் தொடக்கத்தில் எடுத்திருந்தால்

2500 X 12 = 30000 x 4/100 x6.5/12 = 650

2) ஒவ்வொரு இடையில் தொடக்கத்தில் எடுத்திருந்தால்

2500 X 12 = 30000 x 4/100 x6/12 = 600

3) ஒவ்வொரு மாத இறுதியில் எடுத்திருந்தால்

2500 X 12 = 30000 x 4/100 x5.5/12 = 550

22. அடிப்படை	இரட்டைப்பதிவு முறை	முழுமை பதிவேடுகள் பெறா
நடவடிக்கைகளை பதிவு செய்தல்	பற்று மற்றும் வரவு இரு தன்மைகளும் பதியப்படும்.	சில நடவடிக்கைகள் இரு தன்மைகளும் பதியப்படும். சில நடவடிக்கைகள் பற்று அல்லது வரவு மட்டும் பதியப்படும்.
கணக்குகள்	ஆள்சார், சொத்து மற்றும் பெயரளவு கணக்குகள் பராமரிக்கப்படுகிறது.	ஆள்சார் மற்றும் ரொக்க கணக்குகள் மட்டும் பராமரிக்கப்படுகிறது.
இருப்பாய்வு	தயாரிக்க முடியும்	தயாரிக்க முடியாது.
இலாப நடடம்	சரியான இலாப நடடம் தயாரிக்க முடியும்	துல்லியமாக தயாரிக்க முடியாது.
நிதி நிலை	உண்மையான நிதிநிலை கண்டறிய முடியும்.	உண்மையான நிதிநிலை கண்டறிய முடியாது.
பொருந்தும்	அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும்	சிறு நிறுவனங்களுக்கு மட்டும் பொருந்தும்.
நம்பகத் தன்மை	அறிவியல் பூர்வமான கணக்கியல் முறை	அறிவியல் தன்மையற்ற முறை
ஏற்புடைய தன்மை	வருமானவரி அதிகாரிகளுக்கு ஏற்புடையது	ஏற்புடையது இல்லை.

23. அடிப்படை	பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு	வருவாய் செலவினக் கணக்கு
நோக்கம்	ரொக்கம் பெறுதல்கள் செலுத்தல்களை அறிய	உபரி பற்றாக்குறையை அறிய
கணக்கின் தன்மை	சொத்துக் கணக்கு	பெயரளவு கணக்கு
கணக்கின் அடிப்படை	ரொக்கத்தின் அடிப்படையில்	நிகழ்வின் அடிப்படையில்
தொடக்கம் மற்றும் இறுதி இருப்பு	ரொக்கம் மற்றும் வங்கி தொடக்க இருப்புடன் தொடங்கிக் இறுதி இருப்புடன் முடியும்.	உபரி அல்லது பற்றாக்குறையுடன் முடிவடையும்.
நடவடிக்கையின் தன்மைகள்	வருவாயின் முதலின வேறுபாடுகள் இல்லை.	வருவாயின நடவடிக்கைகள் மட்டும் வரும்.
காலம்	கடந்த, நடப்பு மற்றும் எதிர்வரும் ஆண்டு பெறுதல் செலுத்தல்கள் பதியப்படும்.	நடப்பு ஆண்டுக்குறிய நடவடிக்கைகள் மட்டும் பதியப்படும்.

24. கூட்டாண்மை ஒப்பாவணத்தின் உள்ளடக்கங்கள் ஏதேனும் ஆறினை கூறவும்.

நிறுவனத்தின் பெயர், தன்மை மற்றும் தொழில் செய்யும் இடம்.

தொழில் தொடங்கிய நாள் மற்றும் கால அளவு

கூட்டாளிகளின் பெயர் மற்றும் முகவரி

இலாபப் பகிர்வு

கூட்டாளிகள் அளித்த முதல்

முதல் மீதான வட்டி

அனைத்து கேள்விகளுக்கும் விடையளி: 3X5=15

25 அ) (தொடக்க முதல் கணக்கிடுதல்)

பொறுப்புகள்	தொகை	சொத்துக்கள்	தொகை
கடனீந்தோர்	130000	ரொக்கம்	80000
வங்கி கடன்	60000	சரக்கிருப்பு	180000
செ.மா.சீ	80000	கடனாளிகள்	90000
முதல்	250000	பொ.இயந்திரம்	170000
	520000		520000

இறுதி முதல் கணக்கிடுதல்

பொறுப்புகள்	தொகை	சொத்துக்கள்	தொகை
கடனீந்தோர்	195000	ரொக்கம்	90000
வங்கி கடன்	60000	சரக்கிருப்பு	140000
செ.மா.சீ	45000	கடனாளிகள்	200000
முதல்	300000	பொ.இயந்திரம்	170000
	600000		600000

இலாப நடட்ட அறிக்கை

இறுதி முதல்	300000
கூட்டுக:- எடுப்புகள் (2500 X 12)	30,000
கழிக்க:- கூடுதல் முதல்	330000
சரிக்கட்டப்பட்ட இ.முதல்	50000
கழிக்க:- தொடக்க முதல்	280000
	250000
இலாபம்	30000

25ஆ) பத்மினி பத்மா என்னும் கூட்டாளிகளின் முதல் க/கு

நாள்	விவரம்	பத்மினி	பத்மா	நாள்	விவரம்	பத்மினி	பத்மா
	எடுப்பு	70000	40000	1.1.18	இக்/கொ	500000	400000
	எடு.வட்	2000	1000		லாபம்	52000	40000
டி18	இக்/இ	555000	444000		முடிவட்	30000	24000
					சம்பளம்	45000	
					கழிவு		12000
		627000	485000			627000	485000
				1.1.19	இக்/கொ	555000	444000

26அ) குறிஞ்சி விளையாட்டு பெறுதல் செலுத்தல் கணக்கு

பெறுதல்கள்	தொகை	செலுத்தல்கள்	தொகை
இருப்பு கீ/கொ		சம்பளம்	3000
கை ரொக்கம்	4000	அச்சுக் கட்டணம்	2500
ஆ.உ.கட்டணம்	10000	தொ.வி.போ.செலவு	10500
சந்தா பெற்றது	15000	முதலீடு வாங்கிய	25000
பா.பெ.வாடகை	1000	இருப்புக்/கொ	
தொ.வி.போ.வரவு	14000	கை ரொக்கம்	5000
வாடகை பெற்றது	2000		
	46000		46000

26.ஆ) கும்பகோணம் கூடைப்பந்து வருவாய் செலவினக் கணக்கு

செலவுகள்	தொகை	வருமானம்	தொகை
மைதான வாடகை	12000	அரங்க வா.பெ	6000
அச்சுக் கட்டணம்	5000	சந்தா பெற்றது	9000
வங்கி கட்டணம்	1000	பா.பெ. வா.பெற்	2000
கட்டடம் மீ.காப்	2000		
தொ.வி.போ.செ	16000		
தணிக்கை கட்ட	3000		
விளையா பொ.வா	4000	பற்றாக்குறை	26000
	43000		43000